



NEWSLETTER

DIOCESE OF DHARMAPURI




Vol.29

MARCH-2025

No.03



THE SEASON OF LENT





Jubilee Inauguration - Hosur Vicariate



Clergy Monthly Recollection and Bishop's 26th Episcopal Ordination Anniversary Celebration



First Holy Communion and Confirmation Mass at Rayakottai



Feast Mass at Visuvasampatty



Feast Mass at B.Pallipatty

BISHOP'S MESSAGE

My Dear Fathers, Sisters and Laity,

Holy Mother Church begins the season of Lent from 5th March of this month. It is Ash Wednesday, the day we enter the great penitential season of Lent, a season that draws our attention to prayer, fasting, and almsgiving. For many, this season is about “giving something up”. However, you can give anything up or even take something on. Whatever your Lenten fast is this year, I encourage to do it, and to do it well with the help of God’s grace.

Fasting though is only one-third of the Lenten theme, we must also pray and give alms. Since prayer is our encounter with God, adding times to pray to our daily routine would be extremely beneficial to each and every one of us. A simple addition of prayer is signing up for Eucharistic Adoration in your parish or a nearby parish. Spending that extra hour in prayer each week will for sure increase your encounter with God.

For alms, if you have a favorite charity or don’t give to your parish, increasing your financial donations during the next 40 days will assist you in meeting the alms obligation during Lent. Please don’t forget, there are many people less fortunate that need our assistance.

The Church lays great stress on this truth, confirmed by the history of every man: Remember that “to dust you shall return”. Remember that your life on earth has a limit! Therefore the message of Ash Wednesday is expressed with the words of St. Paul: “We are ambassadors for Christ, God making his appeal through us. We beseech you on behalf of Christ, be reconciled to God. For our sake, he made him to be sin who knew no sin, so that in him we might become the righteousness of God” (2 Cor 5:20-21).

“Repent and believe in the Gospel”. This invitation, which we find at the beginning of Jesus’ preaching, introduces us into the Lenten season, a time to be dedicated in a special way to conversion and renewal, to prayer, to fasting and to works of charity. In recalling the experience of the chosen people, we too set out as it were to retrace the journey that Israel made across the desert to the Promised Land. We too will reach our goal; after these weeks of penance, we will experience the joy of Easter. Our eyes, purified by prayer and penance, will be able to behold with greater clarity the face of the living God, to whom man makes his own pilgrimage on the paths of earthly life.”

During Lent, we prepare to relive the Paschal Mystery, which sheds the light of hope upon the whole of our existence, even its most complex and painful aspects. Holy Week will again set before us this mystery of salvation in the evocative rites of the Easter Triduum. Dear Brothers and Sisters, let us set out with trust on our Lenten journey, sustained by fervent prayer, penance and concern for those in need. In particular, may this Lent be a time of ever greater concern for the needs of children, in our own families and in society as a whole: for they are the future of humanity.

“Your Father who sees in secret will reward you” (Mt 6: 4, 6, 18). Jesus’ words are addressed to each one of us at the beginning of our Lenten journey. We begin it with the imposition of ashes, an austere penitential gesture very dear to Christian tradition. It emphasizes the awareness of sinners as they stand before the majesty and holiness of God. At the same time, it demonstrates readiness to accept and to transform into concrete choices adherence to the Gospel.

The Church lives Christ’s redemptive sacrifice throughout the liturgical year. However, in the season of Lent we would like to

immerse ourselves in it in a particularly intense way, as the Apostle urges us: “Behold, now is the acceptable time; behold, now is the day of salvation!” (2 Cor 6:2). In this important season, the treasures of Redemption, merited for us by Christ crucified and risen, are dispensed to us in a most particular way. Thus the Psalmist’s exclamation: “Create in me a clean heart ... and put a new and right spirit within men” becomes at the beginning of Lent a strong call to conversion.

The ideal ways to follow in the season of lent:

Repentance and renewal: Lent is a time to convert, renew, pray, fast, and do charitable works.

Death as a mystery: Death is a mystery, and we should meditate on it as the mystery of man in Christ.

Our relationship with God: We come from God and return to God through the Resurrection.

Our connection with others: We are connected with all people through our shared identity as children of God.

Charity: We should practice charity towards the poor, sick, outcast, and aged.

Detachment from material goods: We should detach ourselves from superfluous goods and accept a poverty that sets us free.

Let us deny ourselves, repent for our sins and have a close relationship with the Lord.

May God bless you all!!!

With my prayers and blessings,

✠ **Lawrence Pius, D.D.,**

Bishop of Dharmapuri

ஆயரின் இறை சிந்தனை

கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க அருள்தந்தையர்களே, அருள்சகோதரிகளே, இறைமக்களே!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 19 ஆம் தேதி புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர் என்ற பெருவிழாவை திருஅவை கொண்டாடி மகிழ்கிறது. தவக்காலத்தில் இறைவனை தேடி தவம், தியானம், தர்மம் என வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் புனித யோசேப்பின் பெருவிழாவை கொண்டாடி மகிழ்வது சிறப்பிற்குரியது. அவரது பரிந்துரையின் வாயிலாக நாம் இறைவனிடம் பாவக்கறைகள் இல்லாத தூய மக்கள் இனமாய் இறைவனிடம் திரும்புவதற்கு இது வழியாக அமையும்.

புனித யோசேப்பு, இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இவர், தமிழ் மரபில், 'சூசையப்பர்', 'வளனார்', ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ சபைகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; முதுபெருந்தந்தையர்களில் ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

யார் இந்த புனித யோசேப்பு? (திருமறைநூல் மற்றும் திருஅவையின் பாரம்பரிய போதனைப்படி) தாவீதின் வழிமரபிலே பிறந்தவர் (லூக் 1:27); கன்னிமரியின் கற்பு நெறி தவறா கணவர் (மத் 1:25); இயேசுவின் வளர்ப்புத் தந்தை (மத் 2:13-15); திருக்குடும்பத்தைப் பேணி வளர்த்தவர் (லூக் 2:41-52); திருஅவையின் நம்பிக்கையின் பாதுகாவலர் (திருத்தந்தை 9ஆம் பத்திநாதர், டிசம்பர் 8, 1870); இறைத்திட்டத்திற்கு எப்போதும் பணிந்தவர் (மத் 1:24); கற்புக்கும் நற்கல்விக்கும் பரிந்துரையாளர், நன் மரணத்தின் பாதுகாவலர் நற்செய்தியில் நீதிமான் (மத் 1:19); உழைக்கும் மக்களின் முன்மாதிரி (திருத்தந்தை 12ஆம் பத்திநாதர், 1955)

புனித யோசேப்பு துணிச்சலுள்ள ஒரு புலம்பெயர்ந்தவர் ஆவார். இயேசுவின் வாழ்வில் புனித யோசேப்பு மற்றும், மரியாவை உள்ளடக்கிய இந்த குறிப்பிட்ட நிகழ்வு, பாரம்பரியமாக,

“எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்” (மத்.2:13-23) என்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது. தனது தாயகத்தைவிட்டு, அச்சம் மற்றும், வேதனையோடு வெளியேறும்போது, அவமானம் மற்றும், மோசமான நிலையை எதிர்கொண்டதற்கு நாசரேத்து திருக்குடும்பம் முதல் சான்றாக உள்ளது.

இக்காலக்கட்டத்தில், அநீதி மற்றும் வன்முறையை எதிர்கொள்ளும் நம் சகோதரர், சகோதரிகள் பலர் போன்று, யோசேப்பும், மரியாவும், ஏரோது அரசனின் கடுஞ்சினத்திலிருந்து தப்பிக்கும்வண்ணம், தங்களின் தாய் நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேறினார்கள். “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்று கீழ்த்திசை ஞானிகள் ஏரோதிடம் சென்று கேட்டனர். அச்செய்தி கேட்டு ஏரோது அரசன் கலங்கினாலும், அந்த ஞானிகளிடம், குழந்தை இயேசு குறித்துத் திட்டவட்டமாய் எனக்கு அறிவியுங்கள்,. அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெதலகேமுக்கு அனுப்பி வைத்தான். ஆனால், பெதலகேம் சென்று குழந்தை இயேசுவை வணங்கிய அந்த ஞானிகள், தன்னிடம் திரும்பிவந்து தகவல் அளிக்காததால், அவர்களால் ஏமாற்றப்பட்ட ஏரோது, பெதலகேமில், இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல முயற்சித்தான். இச்சூழலில் வானதூதர் ஒருவர் கூறிய செய்திக்குப் பணிந்து, புனித யோசேப்பு துணிச்சலோடு, ஆபத்தான ஒரு பயணம் மேற்கொண்டு, திருக்குடும்பத்தை, எகிப்துக்கு அழைத்துச் சென்றார்.

ஏரோது இறந்தபின்னர், அக்குடும்பம் இஸ்ரவேலுக்குத் திரும்பிய போது, ஏரோதின் வழித்தோன்றலின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பாக, கலிலேயாவிலுள்ள நாசரேத்து எனப்படும் ஊருக்கு, புனித யோசேப்பு அக்குடும்பத்தை அழைத்துச் சென்றார். கொடூரம், ஆணவம், மற்றும், பகைமையின் அடையாளமாக ஏரோது இருக்கும்வேளை, அதற்கு மாறாக, இறைபராமரிப்பில் தூய்மையான அன்பு, மற்றும், துணிச்சலான

நம்பிக்கை வைத்து, நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும், இன்னல்களுக்கு எவ்வாறு பதிலளிக்கவேண்டும் என்பதை புனித யோசேப்பு, நமக்குக் காட்டுகிறார். எகிப்துக்குத் தப்பி ஓடிச் சென்றபோது, புனித யோசேப்பு வெளிப்படுத்திய மனஉறுதி மற்றும் அன்பை நாம் நினைவுக்குகொணரும்போது, திருக்குடும்பம்போன்று, தங்களின் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரும் அனைத்து மக்களுக்காகவும் இறைவேண்டல் செய்வோம். அதன்வழியாக அவர்கள், புனித யோசேப்பின் துணிச்சலால் ஆசிர்வதிப்படுவார்கள்.

புனித யோசேப்பிடம் கற்க வேண்டிய பாடங்கள் :

நேர்மை: நாம் அவமானப்படுத்தப்பட்டாலும் நம்மை சார்ந்தோரையும் நம் நம்பிக்கைக்குரியவர்களையும் காப்பாற்றி இரகசியம் கடைபிடிப்பதே நேர்மை.

உழைப்பு மற்றும் பாதுகாப்பு : உழைப்பே உயர்வு. அதுவே நம் சொத்து.கடவுளின் பெயரில் நம் குடும்பங்களை பாதுகாக்கும் புனித யோசேப்பிடம் நம் குடும்பங்களை ஒப்படைப்பதே நம் பாதுகாப்பு.

பரிந்துரையாளர் : இறை திட்டத்தில் தம்மைப் பேணி வளர்த்து ஆபத்திலும் துன்பத்திலும் நோயிலும் காணமற்போனதிலும் தம்மை பாதுகாத்த வளர்ப்புத் தந்தை தம்மிடம் கேட்கும்போது இயேசு புனித யோசேப்பு நமக்காய் பரிந்துரைப்பதை நமக்கு அருளிச்செய்வார். அன்னை மரியாளுக்கு இணையாக பரிந்துரையில் வல்லமையுள்ளவர் புனித யோசேப்பு. புனித யோசேப்பின் வழியில் நல்லதொரு குடும்பம் உருவாகிட, புதிய சமுதாயத்தை உருவாக்கிட புதிய வாழ்வை நோக்கிப் பயணமாவோம்.

புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர்

பெருவிழா நல்வாழ்த்துக்கள்!!!

அன்புடனும் இறையாசீருடனும்

+ Argemini Umani



வாரன்ஸ் பயஸ்

தருமபுரி மறைமாவட்ட ஆயர்

BISHOP'S DESK

1. **Holy Season of Lent:** We are going to begin the Season of Lent with Ash Wednesday on 5th March, 2025. Lent is indeed a time of grace; above all it is a time to prepare ourselves for the celebration of the death and Resurrection of Christ. One can effectively relive the mystery only with purified mind and heart. The purpose of Lent is to provide that purification. Hereby, I request all parish priests to instruct the faithful in having a wonderful experience of God's special graces. Prayer, penance and almsgiving are the core points of the Season of Lent. The faithful are exhorted to do penance on Ash Wednesday and on all Fridays. Fasting and abstinence are to be observed on Ash Wednesday and Good Friday. All those who have completed the age of 14 are bound to observe the law of abstinence; those who have completed the age of 18 and not yet attained the age of 60 are obliged to observe the law of fasting.

2. **Remittance of common collections:** May I remind all the parish priests to remit the Holy Childhood Day collection taken on 9th February 2025 to the Diocesan Procurator immediately and help him to forward the amount to Rome.

3. **International Women's Day:** The International Women's Day falls on the 8th March (Saturday), 2025. Kindly arrange for a meaningful celebration of this day with special focus on the women in the parish and Institutions in an appropriate manner.

4. Clergy Monthly Recollection for the month of March 2025 will be at Vicariate level.

5. Papal Intention for the Month of March: For families in crisis

Let us pray that broken families might discover the cure for their wounds through forgiveness, rediscovering each other's gifts, even in their differences.

நெருக்கடியான குடும்பங்களுக்காய்: உடைந்த குடும்பங்கள், தங்கள் வேறுபாடுகளில் கூட, தங்களிடம் உள்ள நன்மைகளை மீண்டும் கண்டுபிடிப்பதன் மூலம், தங்கள் காயங்களை மன்னிப்பதன் வழியாக குணப்படுத்திட வேண்டுவோம்.

BISHOP'S PROGRAMME- MARCH 2025		
Date	Time	Programme
01.03.2025 Saturday	11.00 am	40 th day mass for Mr. Joseph's mother, Kolunthirampattu.
	06.00 pm	Mass Tiruporur
02.03.2025 Sunday	12.00 noon	Mass & Bible convention, Sogathur
	06.00 pm	Inagation of Jubilee Harur Vicarite at B.Pallipatti
03 & 04.03.2025 Mon & Tue		Inter - Religious seminar Chennai
05.03.2025 Wednesday	06.00 pm	Ash Wednesday mass at Hosur
07.03.2025 Friday	04.00 pm	DPC Executive meeting Bishops House
	06.00 pm	Mass & Way of the cross at Kovilur

08.03.2025 Saturday	10.00 am	Women's day celebration at Kandikuppam
09.03.2025 Sunday	06.00 pm	Inter- Religious meeting at Madurai
10.03.2025 Monday	10.00 am	Women's day celebration at Bommidi
11.03.2025 Tuesday	04.00 pm	Exam St.Peters Pontifical Institute, Bangalore
13.03.2025 Thursday	03.00 pm	Retreat mass Sogathur
14.03.2025 Friday	09.30 pm	Exam St.Peters Pontifical Institute, Bangalore
	06.00 pm	Mass & Way of the cross Sipcot
16.03.2025 Sunday	09.00 am	Mass followed by Pastoral Visit at Veppampatty
19.03.2025 Wednesday	06.00 pm	Feast mass Minor seminary
21.03.2025 Friday	09.30 am	Inauguration of Anbiam seminar at Pastoral centre
	06.00 pm	Mass & Way of the cross at Cana retreat centre
23.03.2025 Sunday	03.00 pm	Mass Anbiam trainers at Pastoral centre
26.03.2025 Wednesday	11.00 am	Formation Council – Bishop's House
27.03.2025 Thursday	03.00 pm	Retreat mass Sogathur
28.03.2025 Friday	06.00 pm	Mass & Way of the cross B.pallipatti
29.03.2025 Saturday	04.00 pm	Inter- Religious meeting Sirumalai Dindigal
30.03.2025 Sunday	08.30 am	Mass followed by Pastoral visit Dasarapalli

நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2025ஆம் ஆண்டுக்கான தவக்காலச் செய்தி

**எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும்
இணைந்து பயணிப்போம்!**

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

நாம் அனைவரும் திருநீற்றை நெற்றியில் பூசிக்கொள்ளும் பரிகாரச் சடங்கின் வழியாக, தவக்கால ஆண்டுத் திருப்பயணத்தை நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் தொடங்க உள்ளோம். நமது அன்னையும் ஆசிரியையுமான திரு அவை, கடவுளின் அருளுக்கு நமது இதயங்களைத் திறந்திட அழைத்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாவத்தின் மீதும் சாவின் மீதும் கொண்ட பாஸ்கா வெற்றியை மிகுந்த மகிழ்வோடு நாம் அனைவரும் கொண்டாட விரும்புகிறது. இதுவே, “சாவு முற்றிலும் ஒழிந்தது” வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உள் கொடுக்கு எங்கே?” (1 கொரி 15:54-55) என்று பவுலடியாரை அறைகூவலிடத் தூண்டியது. உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டவரும் பின்பு உயிர்த்தெழுந்தவருமான இயேசு கிறிஸ்துவே நமது நம்பிக்கையின் இதயமாகவும் எதிர்நோக்கின் உறுதிமொழியாகவும் உள்ளார், இது, தம் அன்பார்ந்த மகளில் முன்பே நிறைவேறிய நிலைவாழ்வு எனும், கடவுளின் பெரிய வாக்குறுதியாக அமைகிறது (காண். யோவா 10:28’ 17:3).

யூபிலி ஆண்டின் அருளில் நாம் பங்கெடுக்கும் இத்தவக்காலத்தில், “எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்” என்றால் என்ன? என்பதைக் குறித்தும் கடவுள் தன் இரக்கத்தால் நம் எல்லாருக்கும் தனிப்பட்ட விதத்திலும் குழுவாகவும் விடுக்கும் மனமாற்றத்திற்கான அழைப்பினைக் குறித்தும் ஒரு சில சிந்தனைகளை விவரிக்க ஆசைப்படுகிறேன்.

முதன் முதலாக, பயணம் மேற்கொள்வது: இந்த யூபிலி ஆண்டின் விருதுவாக்கான “எதிர்நோக்கின்

திருப்பயணிகள் விடுதலைப் பயண நூலில் விவரிக்கப்பட்டுள்ள வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிய இஸ்ராயேல் மக்களின் நெடிய பயணத்தை நம்மில் தூண்டி எழுப்புகிறது. அடிமைத்

தளையிலிருந்து விடுதலையை நோக்கிய கடினமான இந்தப் பாதை, இறைவனால் விரும்பப்பட்டதும் வழிநடத்தப்பட்டதுமாய் உள்ளது. அவர் தம் மக்களை அன்பு செய்பவராகவும் எப்பொழுதும் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கின்றார். நாம் வாழும் இந்நாள்களில் நம்முடைய சகோதர சகோதரிகள், தங்களுக்கும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் சிறந்ததொரு வாழ்வை அமைத்துக் கொள்ள அவலம் மற்றும் வன்முறை போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துச் செல்ல நினைக்கும் அவர்களை நினைக்காமல், விவிலியத்தினுடைய விடுதலைப் பயணத்தைச் சிந்தித்துப் பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆகவே, மனமாற்றத்திற்கான முதல் அழைப்பு என்பது நாம் அனைவரும் இந்த வாழ்க்கையில் திருப்பயணிகள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து வருகிறது. நம் அனைவரின் வாழ்வு, இந்தக் கருத்தை எப்படி பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றி சற்று, நம்மையே நாம் கேட்டுக்கொள்ள ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். நான் உண்மையிலே பயணத்தை மேற்கொள்கிறேனா? இல்லை, பயத்தினாலும் எதிர்நோக்கின்மையாலும் செயலற்றவனாகவோ அல்லது என்னுடைய சுகமான வட்டத்தை விட்டு வெளியே வரமுடியாமல் தயக்கம் கொண்டவனாகவோ அதனால் நகரமுடியாமல் அப்படியே தேங்கியே நிற்கிறேனா? நம்முடைய அன்றாட வாழ்க்கையை புலம்பெயர்ந்தவரோடு அல்லது வெளிநாட்டவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அதன் வழியாக அவர்களுடைய அனுபவங்களில் எப்படி நாம் நம்மையே ஒன்றிணைத்துக் கொள்வது என்ற படிப்பிணையைப் பெறவும். இதன் வழியாக கடவுள் நம்மிடம் தந்தையின் இல்லத்தை நோக்கிச் சிறந்த முறையில் நம் திருப்பயணத்தில் முன்னேற எதை எதிர்பார்க்கிறார் என்று கண்டுணர்ந்து கொள்வதும் நமக்கான சரியானதொரு தவக்காலப் பயிற்சியாக அமையும், வழிப்போக்கர்களாகிய நம் எல்லாருக்கும் இது சிறந்ததோர் ஆன்மிகச் சோதனையாகவும் அமையும்.

இரண்டாவதாக, இணைந்து பயணித்தல்: கூட்டொருங்கியக்கத்திரு அவையாக இருக்க, இணைந்து

பயணிக்க நாம் அழைக்கப்படுகிறோம். கிறித்தவர்கள் தனிமையாகப் பயணிக்கும் பயணிகளாக அல்லாமல் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து நடக்க அழைக்கப்படுகின்றோம்.

தூய ஆவியார் நம்மை பின்னால் கொண்டுவந்து நாம் கயநலவாதிகளாக இல்லாமல் கடவுளையும் நமது சகோதா சகோதரிகளையும் நோக்கி நடந்திட உந்தித் தள்ளுகிறார். இணைந்து பயணித்தல் என்பது கடவுளின் பிள்ளைகள் என்ற பொதுவான மேன்மையின் அடித்தளத்தில் நம் ஒன்றிப்பை ஒருங்கிணைந்து பார்ப்பதாகும் (காண் கலா 23: 26-28) அதாவது, ஒருவர் மற்றவருடன் இணைந்து நடப்பதும், எவரையும் தள்ளாமலும் மிதித்து விடாமலும், கோபம் மற்றும் வெளிவேடத்தால் எவரையும் பின்னால் விடாமலும் ஒதுக்கி விடாமலும் இருப்பதாகும். நாம் அனைவரும் அன்பிலும் பொறுமையிலும் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு ஒற்றை இலக்கை நோக்கி உறுதியோடு ஒரே திசையில் பயணிப்போம்!

இத்தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையில், நம் குடும்பங்களில், பணித்தளங்களில் மற்றும் பொது இடங்களில் நாம் மற்றவருடன் ஒன்றாக இணைந்து நடப்பதற்கும் அவர்களுக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக நம்முடைய தேவைகளைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் சோதனையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளத் தகுதி உள்ளவர்களா? என்பதைக் குறித்துக் கடவுள், நம்மைச் சுய பரிசோதனை செய்ய அழைக்கிறார். இறையாட்சிப் பணியில் பங்கு பெறும் ஆயர்களாக குருக்களாக, துறவிகளாக, பொதுநிலையினர்களாக மற்றவர்களோடு இணைந்து செயலாற்றுகிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். நம் அருகில் இருப்பவரோடும் தூரத்தில் இருப்பவரோடும் ஆக்கபூர்வமான உடல் மொழிகளில் வரவேற்கும் மனநிலையை வெளிப்படுத்துகிறோமா? குழுமங்களில் தானும் ஒருவர் என மற்றவர்கள் பங்கெடுக்கச் செய்கிறோமா? அல்லது அவர்களைத் தனித்து வைக்க முயற்சித்திருக்கிறோமா? இதுவே மனமாற்றத்தின் இரண்டாம் அழைப்பாகும். அது கூட்டொருங்கியக்கத்திற்கான அழைப்பாகும்.

முன்றாவதாக, எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்; ஏனெனில், வாக்குறுதியை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். யூபிலியின் மையக்கருத்தான “எதிர்நோக்கு ஏமாற்றம் தராது” (உரோ.5:5) என்பது, பாஸ்காவின் வெற்றியை நோக்கி நமது தவக்காலத் திருப்பயணத்தின் இலக்காக அமையவேண்டும். “நம்பிக்கை விடுதலை அளிக்கும்” என்ற தனது திருமடலில், திருத்தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பர்

நமக்குக் கற்பித்ததைப் போன்று மனிதனுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை. சாவோ, வாழ்வோ வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்த படைப்போ, நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை” (உரோ8:38-39), என்று சொல்ல உறுதித்தன்மை தேவைப் படுகிறது. என் நம்பிக்கையாம் கிறிஸ்து உயிர்த்துவிட்டார்’ அவர் மாட்சியில் வந்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்’ சாவு வெற்றியாய் உருமாற்றம் பெற்றுள்ளது. ஆகவே, கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் சிறந்த எதிர்நோக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பில் அடங்கியுள்ளன.

இதுவே, மனமாற்றத்தின் மூன்றாவது அழைப்பு: கடவுளையும் நிலைவாழ்வாகிய அவரது சிறந்த வாக்குறுதியையும் நம்பும் எதிர்நோக்கிற்கான அழைப்பாகும். ஆண்டவர் எனது பாவங்களை மன்னிக்கிறார் என்று உறுதி கொள்கிறேனா? மீட்புக்காக ஆவலாய் இருந்து அதை அடைவதற்கு கடவுளின் உதவியைக் கேட்கிறேனா? வரலாற்றின் நிகழ்வுகளை விளக்குவதற்கும் நீதிக்கும் சகோதரத்துவத்துக்குமான அர்ப்பணத்தை என்னில் தூண்டுவதற்கும் நமது பொது இல்லத்தைப் பராமரிப்பதற்கும் மற்றும் அதன் வழியாக எவர் ஒருவரும் தனித்துவிடப்பட்டதாய் உணராமல் இருக்கவும் என்னைச் செயல்படத் தூண்டும் எதிர்நோக்கை உறுதிபட அனுபவிக்கின்றேனா?

சகோதரிகளே, சகோதரர்களே, கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கிடைக்கப்பெற்ற கடவுளின் அன்பிற்காக நன்றி. “எதிர்நோக்கு ஏமாற்றம் தராது” (காண். உரோ 5:5) என்பதில்தான். நாம் உறுதி அடைந்துள்ளோம். ”நம்பிக்கை என்பது ஆன்மாவின் உறுதியான நிலையான நங்கூரம்”. அதுவே எல்லாரும் மீட்படைய திரு அவையை இறைவேண்டல் செய்யத் தூண்டுகிறது (1 திமோ 2:4). விண்ணக ஆட்சியில் தனது மணவாளன் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் ஆவலைக் கொடுக்கிறது. இதுவே, அவிலா திரேசாவின் இறைவேண்டலாகவும் இருந்தது: ”நம்பிக்கை கொள், ஓ மனமே, நம்பிக்கை கொள். நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது. விழிப்பாய் இருங்கள். ஏனெனில், நிலையானவற்றைக் குறித்து உங்களது பொறுமையின்மை சந்தேகத்தை வலுப்பெறச்

செய்தாலும் குறுகிய ஒன்றை நீண்டதாக மாற்றினாலும், அனைத்தும் விரைவாகக் கடந்து செல்கிறது” (கடவுளுக்கு ஆன்மாவின் ஆச்சரிய குறியீடுகள் 15:3).

நம்பிக்கை எதிர்நோக்கின் அன்னையாம் கன்னி மரியா நம் அனைவருக்காகவும் பரிந்து பேசி, தவக்காலத் திருப்பயணத்தில் நம்மோடு இணைந்து பயணம் மேற்கொள்வாராக,

(உரோமை, தூய யோவான் ஆலயம் இலாத்திரான் பேராலயம், பிப்ரவரி-6 2025, மறைசாட்சிகளான பால் மீக்கி மற்றும் அவருடைய தோழர்கள் நினைவு தினத்தன்று கொடுக்கப்பட்டது.)

மொழிபெயர்ப்பு: அருள்முனைவர். பிரான்சிஸ் ஜோசப் தமிழக ஆயர்பேரவை துணைப் பொதுச் செயலாளர்

மறைமாவட்ட திருமண வகுப்பு

நாள் : 2025 மார்ச் - 29 & 30 (சனி, ஞாயிறு)

இடம் : கலையருவி அருள்பணி மையம், தருமபுரி

குறிப்புகள்:

- வகுப்புகள் காலை 9:30 மணிக்கு துவங்கும் நேரம் தவறாமல் வந்து பங்கெடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மாலை 4 மணிக்கு வகுப்புகள் முடிவடையும்
- வகுப்புகளுக்கு வரும் இளைஞர்/இளம்பெண்களின் பெற்றோர்கள் இரண்டாம் நாளில் நடக்கும் சிறப்பு பயிற்சியில் பங்கேற்றால் மட்டுமே உங்கள் மகன்/மகள்களுக்கு திருமண முன்தயாரிப்பு சான்றிதழ் வழங்கப்படும்
- பங்கு அருள்பணியாளர்கள் அறிமுகக் கடிதம் கொடுத்து, இளைஞர்/இளம்பெண்களுடன் அவர்களது பெற்றோர்களும் தவறாமல் பங்கேற்க கூடுதல் கவனம் செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
- பங்கேற்பாளர்கள் தங்களுடன் திருவிவிலியமும், பங்கு அருள்பணியாளரின் பரிந்துரைக் கடிதமும் பயிற்சி கட்டணமாக எண்ணூறு ரூபாயும் (ரூ. 800/-) எடுத்துவர அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

- செயலர், குடும்பநல பணிக்குழு

தருமபுரி சமூக சேவை சங்கம் - பிப்ரவரி 2025

1. 'கோல்பிங் இந்தியா திட்டம் மற்றும் டிமாண்ட் அறக்கட்டளை' மூலம் பரிசல் மற்றும் மீன்பிடி வலைகள் வழங்குதல்:

'கோல்பிங் இந்தியா-டிமாண்ட் அறக்கட்டளை' மூலம் பரிசல் மற்றும் மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வானது, மேதகு ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், னுனு, அவர்கள் தலைமையில், தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர், அருள்பணி. சி.மரியப்பன் அவர்கள் முன்னிலையில், 04.02.2025 செவ்வாய்கிழமையன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிலிகுண்டு கிராமத்தில் "கோல்பிங் இந்தியா" திட்டத்தின் மூலம் குழுவில் உள்ள 10 உறுப்பினர்களுக்கும், "டிமாண்ட் அறக்கட்டளை" மூலம் 20 உறுப்பினர்களுக்கும் (ஒரு நபருக்கு ஒரு பரிசல் இரண்டு மீன்பிடி வலைகள் வீதம்) மொத்தம் 30 நபர்களுக்கு, மேதகு ஆயர் அவர்களால் மந்திரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

2. கோல்பிங் இந்தியா திட்டத்தின் கீழ் சுழல்நிதி வழங்குதல்:

05.02.2025 புதன்கிழமையன்று கோல்பிங் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அருர் - கங்கைநதி கோல்பிங் குழு - ரூ.1,10,000/- உடையானூர் - சூரியகாந்தி கோல்பிங் குழு - ரூ.1,00,000/- கந்திக்குப்பம் - அஸ்வித் கோல்பிங் குழு - ரூ.1,00,000/- என 3 கோல்பிங் குழுக்களுக்கு ரூ.3,10,000/- சுழல்நிதியானது தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி சி.மரியப்பன் அவர்களால் வழங்கப்பட்டது.

3. களஆய்வு கூட்டம் மற்றும் மகளிர் தின விழாவிற்கான விளையாட்டு போட்டிகள்:

தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி சி.மரியப்பன் அவர்களின் தலைமையிலான சுயஉதவிக்

குழுக்கள் மற்றும் கோல்பிங் குழு பிரதிநிதிகளுக்கான களஆய்வு கூட்டம் மற்றும் மகளிர் தினவிழாவிிற்கான விளையாட்டு போட்டிகள் ஒன்றியம் வாரியாக நடத்தப்பட்டது. கூட்டத்தின்போது அந்தந்த ஒன்றியத்தின் களப்பணியாளர்களின் செயல்பாடு மற்றும் குழு சந்திப்பு ஆகியவை ிவு - ஒலி விளக்கப்படங்களுடன் காண்பிக்கப்பட்டு நிறைகுறைகள் கலந்தாலோசிக்கப்பட்டது. அவற்றின் விவரங்கள் ...

தேதி	ஒன்றியம்	பணியாளர் பெயர்	இடம்
22.02.2025 சனி	ஒசூர்	ஆரோக்கிய மேரி	ஆரோக்கிய அன்னை ஆலய வளாகம், மத்திகிரி
25.02.2025 செவ்வாய்	தருமபுரி	.ஜாக்குலின் மேரி	குழந்தை ஏசு ஆலய வளாகம், செல்லியம்பட்டி
	பாலக்கோடு	செல்வி	திருப்பதி கோவில் வளாகம், ஊ.ஆ புதூர்
27.02.2025 வியாழன்	பர்கூர்	ஆரோக்கிய மேரி	விண்ணரசி அன்னை ஆலய வளாகம், கந்திக்குப்பம்
28.02.2025 வெள்ளி	அரூர்	சாலா	தூய இருதய ஆலய வளாகம், அரூர்
	பாப்பிரெட்டிப் பட்டி	லூர்து	வேளாங்கண்ணி அன்னை ஆலய வளாகம், பாப்பிரெட்டிப்பட்டி

3. பசி-பிணி ஒழிப்பு ஞாயிறு அனுசரிப்பு -சிறப்பு திருப்பலி: பேரன்புமிக்க அருள்பணியாளர்களே!

தருமபுரி சமூக சேவை சங்கத்தின் வாழ்த்துக்களும்! வணக்கமும்!

ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் அறச்செயல்களில் ஒன்று “பசித்திருப்போருக்கு உணவு...”

இந்த ஆண்டு “மனித நேயத்தில் சகோதரத்துவம்! அனைவருடனும் ஒன்றிணைந்து!” எனும் உயரிய நோக்கில் பசி-பிணி ஒழிப்பு ஞாயிறு வருகின்ற தவக்காலத்தின் 5ஆம் ஞாயிறு (மார்ச்-17) அனுசரிக்கப்படுகின்றது.

பசிப்பிணி ஒழிப்பு ஞாயிறு திருவழிப்பாட்டை சிறப்பிக்குமாறும், ஒருவேளை உணவு தவிர்ந்து, ஒருவேளை கூட சத்தான உணவின்றி தடுமாறும் ஏழைகளோடு பகிர தாராள உள்ளத்தோடு உதவுமாறும் நமது ஆயர் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

- அருள்பணி. மரியப்பன்,

இயக்குநர், தருமபுரி சமூக சேவை சங்கம்

தருமபுரி மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழு

1. ஒன்னல்வாடி, சென்னத்தூர் கிராமங்களில் நோயாளிகளை சந்தித்து உதவி செய்தல் :

22.02.2025 சனிக்கிழமையன்று மறைமாவட்ட பணிக்குழுவின் செயலர், அருள்பணி.சி.மரியப்பன், ஒன்னல்வாடி பங்குத்தந்தை, அருள்பணி. லாசர் செயின்ட் அகஸ்டின் கான்வென்ட் - இல்லத்தலைவி, அருள்சகோதரி. டெய்சி, அருள்சகோதரி. மைக்கேல் ஆகியோர் இணைந்து ஒன்னல்வாடி, சென்னத்தூர் கிராமங்களில் 31 நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களை ஆற்றுப்படுத்தி, Bedsheet, Bread, பழங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

2.மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழுவின் பொறுப்பாளர்கள் நோயாளிகளை சந்தித்து உதவி செய்தல்:

மறைமாவட்ட பணிக்குழுவின் செயலர், அருள்பணி. சி.மரியப்பன் அவர்களின் வழிகாட்டுதலின்படி 14.02.2025, 22.02.2025, 23.02.2025 ஆகிய தேதிகளில், விசுவாசம்பட்டி, வேப்பம்பட்டி? தென்கரைக்கோட்டை ஆகிய கிராமங்களில், மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழுவின் பொறுப்பாளர்களான, திருமிகு. லூர்து, திருமிகு. ஹெலன், திருமிகு.

ஜெயந்தி, திருமிகு. ரேவதி ஆகியோர் இணைந்து 22 நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு Bread, பழங்கள் வழங்கி நலமாக வாழ ஆலோசனைகள் வழங்கினர்.

3.அருர் அரசு மருத்துவனையில் - நலவாழ்வு பணிக்குழுவின் பொறுப்பாளர்கள் நோயாளிகளை சந்தித்து உதவி செய்தல் :

அருர் பங்குத்தந்தை அருள்பணி. ஜான் மைக்கேல், திருமிகு பிலிப், சுவன ஆசிரியர், திருமிகு. அந்தோணி, சுவன அஞ்சல் அலுவலக மேலாளர் மற்றும் மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழுவின் பொறுப்பாளர்களான திருமிகு.சாலா திருமிகு.பாத்திமா ஆகியோர் இணைந்து அருர் அரசு மருத்துவனையில் 250 நோயாளிகளை சந்தித்து Bread வழங்கி நலமாக வாழ ஆலோசனைகள் வழங்கினர். மேலும் இல்லம் தேடி மருத்துவ குழுவினரை அணுகி நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்க நலவாழ்வு பொருப்பாளர்கள் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

- அருள்பணி. மரியப்பன்,
செயலர், தருமபுரி மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழு

தருமபுரி மறைமாவட்ட புலம்பெயர்ந்தோர் பணிக்குழு

1. புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தெற்கு மண்டல அளவிலான பயிற்சி :

(Theme : Discerning Synodal Pathways for the Ministry of Migrants):

Conference of Catholic Bishops of India (CCBI) - புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தெற்கு மண்டல அளவிலான பயிற்சியானது, Cardinal Filipe Neri Sebastino do Rosario Ferrao (Archbishop of Goa & Daman & President of FABC & CCBI) - தலைமையில், 20.02.2025 மற்றும் 21.02.2025 ஆகிய இரு தினங்களும் கோவா, கேரளா, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில, மறைமாவட்ட

புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் செயலர்கள் பங்கேற்புடன் கோவா - சாந்தி சதனில் (Shanti Sadan, Goa) நடைபெற்றது. கருத்தாட்டுநர்களாக அருள்பணி. ஜெய்சன் வடசெர்ரி, பணிக்குழுவின் நிர்வாக செயலர், அருள்பணி. மரியானோ கிஸ்கோ, டாக்டர். மார்டின் பேட்ரிசு, டாக்டர்.பெர்னார்ட், இயக்குநர், LISSTAR> சென்னை, ஆகியோர் சிறப்பு கருத்துரையாற்றினர். இப்பயிற்சி கூட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் தற்போதுள்ள சூழல், அவர்களின் சமூக பொருளாதார நிலை, இடம்பெயர்வு, உரிமைகள், பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், மனித கடத்தல் ஆகியவை பற்றி கருத்துரை வழங்கப்பட்டது. இவ்விரண்டு நாள் பயிற்சி கூட்டத்தில், நமது மறைமாவட்ட பணிக்குழு செயலர், அருள்பணி சி.மரியப்பன் அவர்கள் கலந்து கொண்டார்.

- அருள்பணி. மரியப்பன்.

செயலர், தருமபுரி மறைமாவட்ட புலம்பெயர்ந்தோர் பணிக்குழு

Vatican News for the Month of February, 2025

1. Hundreds gather in St Peter's Square to pray for Pope Francis

Hundreds of people, including Cardinals, Bishops, and members of the Roman Curia, gather in St Peter's Square.

In the same Square where, on his first day as Pope, he blessed the people and asked for their blessing, on Monday that same people gathered to pray for their shepherd, Pope Francis—for his health, for his recovery, and for his return among them. Young people, families, priests, nuns, cardinals residing in Rome, heads of Dicasteries, and members of the Roman Curia gathered in St. Peter's Square at 9 p.m. on February 24, the tenth day of the Pope's hospitalization at Gemelli Hospital, for the recitation of the Rosary led by the Cardinal Secretary of State, Pietro Parolin, who in his introduction asked for prayers so that Francis “may regain his health.”

Rosaries and Masses from Around the World

The news about the Pope's health—marked by moments of greater suffering on Saturday and a “slight improvement” announced in the Monday evening update from the Vatican—has prompted an outpouring of affection and closeness toward the 88-year-old Pontiff. This has taken form in Rosaries and Masses, and in that prayer which, always, at the end of every speech or catechesis, the Pope requests for himself, because “it is like armor for every shepherd.”

Cardinals and Dicastery heads among those present

A mild climate and an intimate atmosphere permeated the evening. About thirty cardinals were seated on the steps. In the front row, among others, were recognizable faces such as Cardinals Tagle, Ouellet, Prevost, Artime, Bagnasco, Feroci, Semeraro, Burke, Müller, and Becciu. Others, like Cardinal Czerny, sat among the people. Also present was Sister Raffaella Petrini, who will take over the leadership of the Vatican Governorate in a week, along with other collaborators from the Roman Curia and the Diocese of Rome.

The Recitation of the Rosary

From the crowd in the square, one could see rosary beads of different materials and colors hanging from the hands of the faithful, who recited the Joyful Mysteries amidst the chants of the Schola Cantorum, the litanies, and the reading of the Gospel of Luke on the Annunciation. Some remained standing the entire time, others sat, some prayed in silence, others in a whisper. Some carried their national flag, a photo of the Pope (either printed or on a smartphone), a candle, or even a lantern. Everyone followed the Rosary, looking toward the white stage where the Pope usually presides over Masses and Wednesday audiences. Tonight, there stood the icon of Mary, Health of the Sick, to whom Cardinal Parolin entrusted Pope Francis.

Parolin: An intense prayer for the Holy Father

“In the Acts of the Apostles, it is written that the Church prayed intensely while Peter was kept in prison. For two

thousand years, the Christian people have prayed for the Pope when he is in danger or ill,” Cardinal Parolin said by way of introduction. “Even in these days, as Pope Francis has been hospitalized at Gemelli Hospital, an intense prayer has risen to the Lord from individual faithful and Christian communities worldwide.”

“From this evening,” the Cardinal Secretary of State proclaimed, “we too want to unite publicly, here in his home, with the recitation of the Holy Rosary. We entrust him to the powerful intercession of the Blessed Virgin Mary, whom we invoke under the title of *Salus Infirmorum* (Health of the Sick). May she, our loving Mother, support him in this time of illness and trial and help him recover soon.”

The hopes of the people

The evening’s prayer concluded with the Sign of the Cross and a round of applause, while from the back of the square, the usual chant of *Viva il Papa* echoed. The entire event lasted about 45 minutes. As the crowd dispersed, some people remained in the Square near the obelisk: Spanish nuns, a group of Chinese faithful, an even larger group of Filipino priests. There was also a Colombian priest who had been on a mission in Mongolia for years: “It’s a difficult moment, but we are with him,” he said.

“We came from very far away, from the outskirts of Rome, but we wanted to be here,” explained two young women. “The Pope will make it; he has to make it. We need him.”

“He is our guide,” added a couple who had come from northern Italy to Rome for the Jubilee. A woman, wrapped in a black coat and a purple hat, admitted she had been worried about Pope Francis for days: “Among all the bad news and fake news that make me angry, today, we saw beauty. I pray for the Pope every day at home, and it was beautiful to do it together. So many people... He always tells us, ‘Pray for me,’ and we did.”

Cardinal You: We hope he recovers soon

Among the photos taken with mobile phones and cameras by journalists, in the dim light of the colonnade, the red zucchetos

of some cardinals stood out as they stopped to greet the faithful from their respective countries. Among them was Cardinal Lazzaro You Heung-sik, Prefect of the Dicastery for the Clergy, surrounded by young Koreans.

“I am very happy that the people of God, all of us, are here for the Pope, who is not feeling well. The Pope is at the center of Christianity, of the Church, he is the Successor of Peter. We must pray for him, who has loved us so much, and now we must give love to the Pope. I hope he recovers soon,” the cardinal told Vatican media.

“It is important to do what the Pope wants: live the Word, open the heart, love others: the smallest, the migrants, the marginalized, the poor. Because by loving them, we love Jesus. The Pope has given us this example, he is giving us this example. We must continue, together, to make the Church and humanity more beautiful,” You added. He also wanted to send a direct message to Francis:

“Holy Father, I love you so much! Once I told you that I am ready to give my life for you and for the Church. I repeat this: I am ready to give my life for you and for the Church. Which means loving everyone who is next to me. Always with great joy.”

2. Pope Francis: Let us imitate Simeon and Anna, pilgrims of hope

In the catechesis prepared for the General Audience scheduled for February 26, Pope Francis reflects on the Presentation in the Temple and invites us to imitate Simeon and Anna as model “pilgrims of faith”.

Despite the cancellation of Wednesday morning’s General Audience, Pope Francis continues to teach from his hospital room, with the Vatican releasing the prepared text of the Pope’s catechesis.

Continuing the catechetical cycle on “Jesus Christ, our hope”, the Holy Father reflects on the mystery of the Presentation of

Jesus in the Temple forty days after His birth. The Presentation demonstrates Mary and Joseph's obedience to Jewish Law, and show them not only "integrating" Jesus into a family, a people, and a covenant, but also caring for His growth as they themselves grow "in their comprehension of a vocation that far surpasses them".

Pope Francis then turns his attention to the two other figures present in the Temple: the elderly Simeon and Anna.

A witness of faith, hope, and love

Simeon, longing for the fulfilment of God's promises to Israel, is inspired to take the Child Jesus in his arms and is consoled at seeing the Saviour of Israel. He expresses his feelings "in a canticle full of heartfelt gratitude, which in the Church has become the prayer at the end of the day": the Nunc dimittis, which begins, "Now, O Lord, you let your servant go in peace, according to your word..."

Simeon, the Pope said, is "a witness of faith received as a gift and communicated to others; ... a witness of the hope that does not disappoint; ... a witness of God's love, which fills the human heart with joy and peace".

Hope rekindled in our hearts

Alongside Simeon, Anna, a widow entirely dedicated to service and prayer, also sees salvation in the Child Jesus. At the sight of the Child, the Pope explained, "Anna celebrates the God of Israel, who has redeemed His people in that very Child, and tells others about Him, generously spreading the prophetic word".

Pope Francis continued, "The song of redemption of two elders thus emits the proclamation of the Jubilee for all the people and for the world. Hope is rekindled in hearts in the Temple of Jerusalem because Christ our hope has entered it".

Pilgrims of hope

Pope Francis concluded his reflection by inviting the faithful to imitate Simeon and Anna, "these pilgrims of hope", who are able

to see beyond appearances “who know how to welcome God’s visit with joy and rekindle hope in the hearts of brothers and sisters”.

3. DRC Bishops condemn conflict, language-based discrimination

The Bishops of the Democratic Republic of Congo have condemned discrimination based on language, especially against Congolese Swahili speakers, and warned against division amidst the ongoing conflict in the country's eastern regions.

The Democratic Republic of Congo (DRC) continues to grapple with escalating violence, with tensions reaching new heights in early 2025 following the rapid advance of the M23 rebel group in the mineral-rich eastern provinces.

As conflict spreads and fear grips communities, the country's Catholic bishops have warned against growing discrimination and division based on language differences.

The members of the National Episcopal Conference of Congo (CENCO) caution that linguistic divisions risk deepening social fractures at a time when national unity is crucial.

“While our brothers and sisters living in the eastern part of our country, the Democratic Republic of Congo, particularly those in the provinces of North and South Kivu, are stricken by the horrors of war, in recent days we have witnessed a resurgence of violence based on linguistic expression in other parts of the country,” said the Congolese Bishops in a statement released on February 22.

The Church leaders lament that some Congolese are stigmatizing their fellow citizens who are speaking Swahili, which is one of the country’s four national languages, alongside numerous local dialects. They describe the situation as a “hunt for Swahili speakers.”

Misuse of religious platforms

According to the Bishops, some “pastors” are using church pulpits and other religious gatherings to spread division, hence undermining social harmony as well as betraying the fundamental principles of faith, which should promote unity, peace, and coexistence.

“CENCO is all the more indignant to see certain 'pastors' exploiting the platforms of their churches and other preaching settings to hold speeches that incite discrimination, hatred, and violence against other Congolese men and women because of their origin, language, or morphology.”

Let us go back to our social unity

Even though the DRC has faced decades of violence, political instability, and ethnic tensions, the Bishops have pointed out the need to embrace past instances where Congolese citizens demonstrated unity by electing leaders from different regions as a sign of cross-regional acceptance and cooperation.

They recalled a time when “a native of Congo Centrale was massively elected Governor and National Deputy of Goma. At the same time, candidates for President of the Republic from the West and East were genuinely elected on both sides.”

“Today, unfortunately, we are experiencing a regression that cannot fail to concern us,” they decry.

Maturity and solidarity

The Bishops called for maturity and solidarity for all citizens and warned that promoting discrimination under the guise of patriotism threatens national unity and undermines the pursuit of lasting peace. They therefore appealed for solidarity towards those displaced by war and insecurity.

“Do not be misled by those who preach division and the hunting down of Swahili-speakers, natives of the East or foreigners, as an expression of patriotism and paths to peace for our country,” read the Bishops' statement. “We invite compassion and solidarity towards those brothers and sisters who find

themselves forced by war and insecurity to leave their lands and homes, and to offer them hospitality in our families and in our safe places.”

The Bishops called on the government to take full responsibility to ensure all sectors of the Congolese population are protected and that there is social cohesion and good living together for all races and ethnic groups in the DRC.

4. Pope on AI: Responsibility is key

Pope Francis appeals for responsibility and conscience in his message to the Fourth Latin American Conference organized by CEPROME and the Pontifical Commission for the Protection of Minors, on the theme 'Artificial Intelligence and Sexual Abuse: A New Challenge for Prevention.'

When we use or design AI, we must remember that we remain responsible...

Pope Francis stressed this in his message to the participants in the Fourth Latin American Conference organized by CEPROME and the Pontifical Commission for the Protection of Minors, on the theme 'Artificial Intelligence and Sexual Abuse: A New Challenge for Prevention,' taking place in Lima, Peru, from 25 to 27 February 2025.

In the message, signed 13 January, the Pope said he wished to join all those participating in the Congress.

"I pray to God," he stressed, "to sustain all efforts aimed at eradicating this scourge from society and, in particular, to bless the initiative you are promoting and the fruits it is meant to bear."

"I pray to God to sustain all efforts aimed at eradicating this scourge from society and, in particular, to bless the initiative you are promoting and the fruits it is meant to bear."

AI revolutionizing the internet

Recalling that they have chosen as the theme "Artificial Intelligence," he observed that "like a tsunami," it "has revolutionized the ever-evolving realities of the internet."

He said that "for an elderly priest, the technical components of these topics may be difficult to grasp, and it is challenging to stay updated on every advancement in this parallel universe we call the web." "However, truth—Truth with a capital T—which is Jesus Christ," he continued, "will always remain relevant and, therefore, valid for reflection on any subject that presents itself as new."

"However, truth—Truth H with a capital T—which is Jesus Christ, will always remain relevant and, therefore, valid for reflection on any subject that presents itself as new"

Among the many issues that may arise regarding Artificial Intelligence, and that he acknowledged they certainly will address systematically, in their discussions, is the need for "responsibility."

The responsibility remains 'ours'

In the case of artificial intelligence, there is a "perceived impunity," which, he observed, "reaches a new level, as it moves beyond merely viewing, transmitting, or collecting inappropriate materials to the creation of 'new,' synthetic content."

"The fact that our own hands did not produce these materials," he noted, "may create the false illusion that we are not the ones 'doing' something shameful—attacking a person, stealing an image, using someone else's concept or idea, or exposing something intimate that should remain private."

"But that is not true," he went on to caution, reminding, "The machine follows our commands; it executes but does not decide on its own—except to the extent that it has been programmed to do so."

The Pope compared being aware of AI's risks to that of the risks when we drive a powerful car.

Using technology, he suggested, has risks that can create harm, just like those when we, in a powerful car, "step on the accelerator" or "cross into the opposite lane."

Scripture can guide us

Within the framework of their own responsibility, Pope Francis stressed, both users of such technology and its designers, "who must ensure its safety," "must be held accountable."

In this sense, Scripture, the Holy Father said, can guide us in responding to these challenges.

First, it can do so, he noted "by giving voice to God and to the victims who cry out to Him so that awareness is raised about the harm being done," and "second," "by exposing the falsehood of using technology as an excuse to ease our conscience," "urging individuals, technology designers, and authorities to establish clear, concrete, and enforceable regulations to prevent its harmful or criminal use."

Finally, Pope Francis concluded by praying that Jesus bless the Congress participants, that Mary watch over them, and by requesting their prayers.





Feast Mass at Sollepuram



First Holy Communion and Confirmation Mass at Sesurajapuram



First Holy Communion and Confirmation Mass at Christupalayam



Feast Mass at Paraikovil, Elathagiri



Blessing of School Bus at Selliampatty

Annual Day Celebration at Don Bosco School, Dharmapuri

Birthday Wishes

Rev.Fr. DOMINIC RAJA	- 3.3.1959
Rev.Fr. A.SUSAIRAJ	- 6.3.1992
Rev.Fr. M.IRUDAYARAJ	- 16.3.1971
Rev.Fr. A.AROCKIA SAVARIYAPPAN	- 21.3.1974
Rev.Fr. A.LUCAS	- 24.3.1973
Rev.Fr. M.ROBERT WILLIAM	- 28.3.1975



Feastday Wishes

Rev.Fr. M.SOOSAI	- 19 TH MARCH
Rev.Fr. M.JOSEPH ROZARIO	- 19 TH MARCH
Rev.Fr. A.SUSAIRAJ	- 19 TH MARCH
Rev.Fr. K.MARIA JOSEPH	- 19 TH MARCH
Rev.Fr. S.MARIA JOSEPH	- 19 TH MARCH
Rev.Fr. A.ALFRED JOSEPH	- 19 TH MARCH
Rev.Fr. A.SUSAIRAJ	- 19 TH MARCH



Necrology

Rev.Fr. ISSAC T.PUTHANGADY- 3.3.1988	Rev.Fr. PIUS K.S.	- 12.3.1995
Rev.Fr. S.AMALRAJ - 3.3.1995	Rev.Fr. GEORGE VAUTIU	- 13.3.1996
Rev.Fr. V.S.PUSHPANATHER - 3.3.2000	Rev.Fr. THOMAS KURUVILA	- 15.3.1996
Rev.Fr. ARUL SUNDARAM - 5.3.1982	Rev.Fr. ISSAC JUNIOR	- 29.3.1988
Most Rev.Dr. HENRY PRUNIER -10.3.1957	Rev.Fr.JESSEAU	- 31.3.1978